



# தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண். 2]

சென்னை, புதன்கிழமை, ஜனவரி 10, 2024  
மார்கழி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054

## பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (27/1975) பிரிவு 44 (4)—இன் கீழ் செயல்படாத சங்கங்கள் பற்றிய அறிவிக்கை.

(ந.க. எண். 1014/ஆ2/2023)

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கப்பதிவுச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975-ம்) பிரிவு 44(2)—இன் கீழ் அளிக்கப்படும் அறிவிப்பானது, கீழ்க்கண்ட சங்கங்களின் செயல்பாடு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12-05-2021-ல் வெளியான தமிழ்நாடு அரசிதழ் எண். 19 பகுதி VI—பிரிவு 1—இன் இணைப்பு பக்கம் 1 முதல் 4 வரை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 3 மாதத்திற்குள் இச்சங்கங்களின் கலைப்பு குறித்து எதிர்ப்பு பெறப்படாததாலும் இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும் ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததாலும் இச்சங்கத்தின் பெயர்கள் சங்கச்சட்டம் பிரிவு 44(4)—இன் படி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பானது பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கங்கள் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும் எனவும், இவ்வறிவிப்பு வெளியான முதல் ஓராண்டுக்குள் பிரிவு 44(5)—இன் கீழ் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

வ. எண்.	சங்கங்களின் பதிவு எண் மற்றும் வருடம்	சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி
(1)	(2)	(3)
1.	5/2016	WIN STAR YOUTH CLUB, 5/10, KANDHAPPAN KATTU STREET, KALLIPPATTI, GOBI TALUK-638 505.
2.	33/2017	கேர்மாளம் STR வண்ணப்பூரணி குழு, கேர்மாளம் வனச்சரக அலுவலகம், கேர்மாளம், தாளவாடி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.
3.	15/2018	VV மனமகிழ் மன்றம், நெ. 240/2, காமராஜர் வீதி, தாசப்பகவுண்டன்புதூர், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.
4.	25/2010	தத்தனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, அவிநாசி ஒன்றியம், அவிநாசி தாலுக்கா, திருப்பூர் மாவட்டம்.
5.	2/2010	நல்லூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், நேரு நகர் வடக்கு நல்லூர்.

சங்கங்களின்  
வ. பதிவு எண்.  
எண். மற்றும்  
வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
6.	43/2010	செண்பகப்பஞ்சாயத் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கரியகாளியம்மன் கோவில் அருகில், செண்பகப்பஞ்சாயத், சத்தியமங்கலம் தாலுக்கா.
7.	33/2010	ஆண்டிபாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, 3/89, சாணார்பஞ்சாயத், கடத்தூர் அஞ்சல், ஈரோடு மாவட்டம்.
8.	09/2010	கொங்கர்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கதவு எண். 9, காமாட்சி நகர், கவுண்டன்பாளையம் அஞ்சல், தூக்கநாயக்கன்பாளையம், கோபி தாலுக்கா.
9.	99/2009	கோசணம் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, கோசணம் அஞ்சல், நம்பியூர் வழி, கோபி தாலுக்கா.
10.	69/2009	இண்டியம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பல்நோக்கு மையம், அரஞ்சூர் பஞ்சாயத், அரஞ்சூர் அஞ்சல், சத்தியமங்கலம் தாலுக்கா, ஈரோடு-638 454.
11.	21/2011	தொப்பம்பாளையம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், தொப்பம்பாளையம், பவானிசாகர் வட்டாரம், சத்தியமங்கலம் வட்டம்.
12.	58/2010	மாக்கனாங்கோம்பை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் பல்நோக்கு மையம், அரஞ்சூர், பழையூர், அரஞ்சூர் அஞ்சல், சத்தி-638 454.
13.	49/2010	கணக்கம்பாளையம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பு, மெயின் ரோடு, மார்க்கெட் வீதி, கணக்கம்பாளையம் அஞ்சல், கோபி தாலுக்கா, ஈரோடு மாவட்டம்.
14.	07/2018	தூக்கநாயக்கன்பாளையம் மனமகிழ் மன்றம், நெ. 3, பள்ளத்து மேடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம், தூக்கநாயக்கன்பாளையம், கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.
15.	5/1997	ஸ்டார் ரெகிரியேஷன் கிளப், நெ. 442/6, ஆடிட்டர் தோட்டம், நீலாம்பாளையம் ரோடு, பணையப்பள்ளி அஞ்சல், சத்தி தாலுக்கா, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்.
16.	45/1977	GOBI MERCHANTS RECREATION CLUB, DOOR No. A, Bazaar Street, Gobichettipalayam.

கோபிசெட்டிபாளையம்,  
2023 டிசம்பர் 21.

D. பூங்கொடி,  
மாவட்டப் பதிவாளர்.